

## November 19, 2019 -Steering committee Meeting

கார்த்திகை 19, 2019 – வழிப்படுத்து குழு சந்திப்பு

இடம்: 315 B, மாணவர் மையம் – 01, யோர்க் பல்கலைக்கழகம்

நேரம்: மாலை 7.00 மணி

கீர்த்தனா ராங், பமீலா கேதீஸ், நேத்ரா றொட்றிகோ, சிவா விமலச்சந்திரன், நீதன் சண், விது இராமச்சந்திரன் மருத்துவர் வடிவேலு சாந்தகுமார், மருத்துவர் இராமநாதன் லம்போதரன் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரல் கீர்த்தனாவால் பிரேரிக்கப்பட்டு நீதனினால் ஆமோதிக்கப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

### நிதிகோரும் விண்ணப்பம் பற்றிய இற்றைப்படுத்தல்

சிவா விமலச்சந்திரன், நேத்ரா, கீர்த்தனா ஆகியோர் கனடிய மத்திய மற்றும் மாகாண அரசின் கூட்டு நிதி வழங்கும் கனடாவின் கட்டுமானத்தில் முதலீடு செய்தல் (The Investing in Canadian Infrastructure Program – ICIP) திட்டத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பித்தல் பற்றிய தகவல்களை இற்றைப்படுத்தினார்கள். இதற்காக வழிப்படுத்துகுழுவின் ஏனைய உறுப்பினர்களின் உதவிகளைப் பாராட்டினார்கள். வழிப்படுத்துகுழுவானது கட்டுமான முதலீட்டுக்காக 11.2 மில்லியன் டொலர்களை பொதுமக்களிடம் இருந்தும், வணிக மற்றும் சமூக நிறுவனங்களிடம் இருந்தும் பெற்றுக்கொள்வதற்கான உறுதிமொழிகளை விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆறுவார காலக்கெடுவிற்குள் பெற்றிருந்தார்கள்.

சிவா விமலச்சந்திரன் இந்த விண்ணப்பத்தின் நிலைப்பாடுகள் பற்றி அவ்வப்போது ஆராய்ந்து குழுவினருக்கு அறியத்தருவார். இம் மூவர் அடங்கிய செயற்பாட்டுக்குழுவானது தமிழ்ச் சமூக மையம் ஒன்று அமைவதற்கான அவசியம், மாகாண திட்டமிடமிடல் அறிக்கை/ ஒன்டாரியோ திட்டமிடல் சட்ட வரையறைகள் பற்றிய மீளாய்வு, நகரசபையின் நில ஒதுக்கீட்டு நிலைப்பாடு, திட்ட வரைபடம், செயற்திட்டத்திற்கான நிதித்திட்டமிடல், சமூகத்தினதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகளினதும் ஆதரவு, நில வரைபட மற்றும் குடித்தொகை கணக்கெடுப்பு விபரங்களின் மீளாய்வு,

பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக்கல் முதலானவற்றை நன்கு ஆராய்ந்து இவ் விண்ணப்பத்தின் பகுதிகளைத் தயாரித்திருந்தார்கள்.

### **சமூக மற்றும் ஊடக அறிக்கை**

கீர்த்தனா எமது கனடிய மத்திய மற்றும் மாகாண அரசின் கூட்டு நிதி வழங்கும் கனடாவின் கட்டுமானத்தில் முதலீடு செய்தல் (The Investing in Canadian Infrastructure Program – ICIP) திட்டத்திற்கான விண்ணப்பம் பற்றித் தயார் செய்த ஊடக அறிக்கையைக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

சிவா விமலச்சந்திரன் இணையத்தளத்தில் தரவேற்றுவதற்கான தகவல்கள் பற்றிக் குழுவினருடன் ஆராய்ந்தார். லம்போதரன் இதற்கான தமிழ் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வதற்கு ஒப்புக்கொண்டார்.

### **2020ம் ஆண்டுக்கான மைல் கற்கள்**

சிவா விமலச்சந்திரன் 2020ம் ஆண்டுக்கான செயற்திட்டங்களை வரையறுத்து அதற்கான கால எல்லைகளைக் குழுவினருடன் ஆராய்ந்தார்.

1. ICIP - (The Investing in Canadian Infrastructure Program) – விண்ணப்பம் பற்றிய இற்றைப்படித்தலும் மீளாய்வும் – **2020 வசந்த காலத்துடன்;**
2. சமூக மையம் அமைப்பதற்கான இடத்திற்கான ரொறன்ரோ நகரவாக்கச் சபையினரின் (CreateTO) ஒப்புதல் பெறுதல் - **2020 வசந்த காலத்துடன்;**
3. வரி விலக்குள்ள அறச்செயற்பாட்டு நிறுவனமாகப் பதிவு செய்தல் பற்றிய பொறுப்புக் கொடுத்தல் – **மார்சு 2020 உடன்;**
4. தமிழ்ச் சமூக மையத்தின் மற்றைய அமைப்புகளுடனான இணைந்த செயற்பாடுகள் – **தை 2020 இல் இருந்து ஆடி 2020 வரை;**
5. நிர்வாக அமைப்பைத் திட்டமிடும் கலந்தாலோசனைகள் – **ஆவணி 2020 இற்குள்;**
6. செயற்திட்டத்துக்கான நிதி திரட்டும் வழி வகைகள் – **2020 வசந்த காலத்துடன்;**
7. திட்ட நிரற்படுத்தல் கலந்தாலோசனைகள் (இரண்டாம் கட்டம்) - **ஆவணி 2020 இற்குள்.**

**தன்னார்வத் தொண்டர்களை உள்வாங்குதல்**

தன்னார்வத்தொண்டர் குழு ஒன்றைக் கட்டியெழுப்புவது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இதிலே ஆர்வம் காட்டித் தொடர்புகொண்ட நபர்களின் விபரங்கள் குழுவினரால் பகிரப்பட்டன.

### **நிறுவனமாகப் பதிவு செய்தல்**

நிறுவனமாகப் பதிவு செய்தல் பற்றியும் அறச்செயற்பாட்டு நிறுவனமாகப் பதிவு செய்தல் பற்றியுமான முயற்சிகள் 2020 இல் தொடங்கும் என சிவா விமலச்சந்திரன் கூறினார்.

### **அடுத்த கூட்டம்**

இதுவே 2019ம் ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் எனக் கூறப்பட்டது. 2020 இற்கான கூட்டம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

### **கூட்ட நிறைவு**

கூட்டம் நிறைவு பெறுவதை நேதரா பிரேரிக்க அதை விது இராமச்சந்திரன் ஆமோதித்ததுடன் கூட்டம் நிறைவு பெற்றது.